

## சங்க இலக்கியத்தில் பூக்களும் மக்களின் வாழ்வும்

### Flowers and People's Lives in Sangam Literature

**முனைவர் மா. சங்கரேஸ்வரி**

உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை  
கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி  
(தன்னாட்சி), கோவில்பட்டி

#### ஆய்வுச் சுருக்கம்

சங்ககாலமுக்களியற்கையோடு இயைந்து வாழ்ந்தனர். இயற்கையில் ஒன்றானது பூவாகும். அப்பூக்கள் மக்களின் வாழ்க்கையின் உணர்வோடு ஒன்றொடு ஒன்று சீன்னியிருந்தன. மங்கலத்தின் அடையாளமாக இவற்றைக் கருதினர். அன்றாட வாழ்வில் நடைபெறும் எல்லா நிகழ்விலும் பூக்களைப் பயன்படுத்தினர். சங்க காலத்தில் பூக்கள் மக்கள் வாழ்வில் எவ்வாறு சிறப்பிடம் பெற்றிருந்தது என்பதை இங்குக் காண்போம்.

#### முக்கியச் சொற்கள்:

சங்க இலக்கியம், அக வாழ்க்கை, களவு வாழ்க்கை, மடலேறுதல், கற்ப வாழ்க்கை, மலர்கள்

**Dr. M. Sankareswari**

Assistant Professor, Department of Tamil  
K. Venkataswamy Naidu College (Autonomous)  
Kovilpatti

#### Abstract

*The people of the Sangam period lived in harmony with nature. One of nature is the flower. Apocalypse is the life of the people; Were consciously intertwined with each other. These were considered a sign of blur. Flowers were used in every event that took place in daily life. Here we will see how flowers were prominent in the lives of the people during the Sangam period.*

#### Keywords:

*Sangam Literature: Internal Life, Love Life, Madaleruthal, Chastity Life, Flowers*

#### Citation

Sankareswari, M. "Flowers and People's Lives in Sangam Literature." *Journal of Tamil Culture and Literature*, vol. 1, no. 4, 2022, pp. 96–102.

## அகவாழ்க்கை - களவு வாழ்க்கை

### பூத்திருதல்

சங்க காலத்தில் தலைவன் தலைவரிக்குப் பூத்தருவது இயல்பாகும். இதனை கையுறை என்று கூறுவர். வேறுயாரிடமிருந்தும் தலைவரிப் பெற்றாட்டாளர். தலைவரிடமிருந்து மட்டுமே உரிமையுடன்பூவினைப் பெறுவாளர். ஏனெனில் அவனுக்கு மட்டுமே அவ்வரிமை உண்டு. சுனையில் பூக்கக்கூடிய நீர்மலர்களில் நீலமும் ஒன்றாகும். அவ்தீல மலர்களைப் பறித்துத் தருமாறு தலைவரிடம் தலைவரி கேட்டாளர். அவனும் அவனுக்குப் பறித்துக்கொடுத்தான். நீலப்பூவைக் காரணமாகக் கொண்டு இருவரும் தாமே தலைப்பட்டனர் என்று கூறி அறத்தொடு நிற்றால் தோழி. பூப்பறித்து கொடுத்த தலைவனுக்கே தலைவரி உரிமையுடையவள். இதனை,

**“பைங்கண் மாச்சுனை பல்லீணி அவீழ்ந்த**

**வள்ளிதழ் நீலம் நோக்கி, உள் அகைபு**

..

**பழுதுஅன்று அம்ம, இவ்ஆயிழை துணிவே” (குறுந்.366:4 - 7)**

என்ற அடிகள் வலியுறுத்துகின்றன. மேலும், தலைவன் நாட்டு மலையிலிருந்து, மழையின் ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட கிழங்குடன் கூடிய காந்தள் மலரை தலைவரி ஏற்றாளர். அதனை தன் இல்லத்தில் நட்டு பாதுகாத்து வளர்த்தாள். ஏனெனில் தலைவன் தலைவரியை முதலில் சந்திக்கும் போது காந்தள் பூவினை அளித்தான். அதனால் அப்பூவின் மீது நாட்டும் கொண்டாள். தலைவனோடு தொடர்புடைய பொருள்கள் ஏதுவாயினும் உவகையடைவதும் பாராட்டுவதும் இயல்பாகும். இது காதலர்களின் இயல்பாகும்.

### மணநாளை உணர்த்துதல்

குறிஞ்சி நில மக்கள் வேங்கைப் பூ மலரும் காலத்தைச் சீருமணத்திற்கு உகந்த நாளாகக் கருதுவர். குறிஞ்சி நிலத் தலைவரி தீணைப்புனம் காக்க செல்வது வழக்கமாகும். தீணைப்புனம் காப்பது அவனுக்கு உரித்தாகும். தீணைப்புனம் காக்கும் போது தலைவனுடன் காசல் வயப்படுவாள் தலைவரி. களவொழுக்கம் தீணைப்புனத்தில் பகற்குறியீடாக நீடிக்கும். தீணைப்புனம் முற்றி அறுவடைக்குப் பின் தலைவரியை அனுப்பமாட்டார்கள். அதனால் தலைவனைக் காணாது தலைவரி உடல்மெலிவர்று காணப்படுவாளர். இந்நிலையில் வெறியாட்டு நிகழ்த்தும் சமயத்தில் தோழி அறத்தொடு நிற்பாளர். அதன் பின் தலைவரியை தலைவனுக்குத் சீருமணம் செய்து வைப்பது பழக்கமாகும். இக்களவொழுக்கம் கற்பாய் மாறும். இதனை,

**“மன்ற வேங்கை மணநாட் புத்த**

**மணினர் அரும்பீன் பெரான்வீ தாஹுய்**

**வீயல்அறை வரிக்கும் முன்றில்” (அகம்.232:7 - 9)**

என்ற அடிகள் புலப்படுத்துகின்றன.

### களவு வெளிப்படல்

சங்க கால மக்கள் வாழ்வில் மலர்கள் முக்கீய இடம் பெற்றிருந்தன. அகம், புறம் ஆகிய இரு வாழ்க்கையிலும் மலர் சூடினர். அகவாழ்க்கையில் சீருமணமகாத பெண்கள் மலர் அணிவதில்லை. களவொழுக்கம் மேற்கொள்ளும் தலைவரி களவு வெளிப்பட மலர் ஒரு காரணமாக அமைந்தது. தலைவன் களவொழுக்கத்தில் சூடிய பூவை கூந்தலுக்குள் மறைத்து வைத்து இல்லத்திற்கு வந்தாள் தலைவரி. அப்போது கூந்தல் அவீழ்ந்து பூ அவளது அன்னையின்

தமிழ் பண்பாடு மற்றும் இலக்கிய ஆய்விதழ்

பக்கம் 97

முன் வீற்றந்தது. இதனை,

“புல்லினத்து ஆயர்மகன் சூடி வந்தது ஓர்  
மூல்லை ஒருக்காழும் கண்ணீயும் மெல்லியால்!  
சூந்தலுள் பெய்து முடித்தேன்மன் தோழி!யாப்  
வெண்ணெய் உரைது வீரித்த கதுப்போடே  
அன்னையும் அத்தனும் இல்லாரா யாப் நாண  
அன்னைமுன் வீற்றந்தன்றப் பூ”(கலி.115:4- 9)

என்ற அடிகள் வழி அறியலாம்.

### மடலேறுதல்

எருக்கம், ஆவிரைப் பூலை மக்கள் யாரும் சூடுவெதில்லை. இன்றைய காலத்தில் விநாயகருக்கு எருக்கம் மாலையை அணிந்து வழிபடுவார்கள். ஆனால் சங்க காலத்தில் காதல் நிறைவேறாத தலைவன் எருக்கம், ஆவிரை மாலையை அணிந்து மடலேறுவதாக சான்று உள்ளது. களவொழுக்கம் மேற்கொள்ளும் தலைவன் தலைவீடையப் பெற வீரும்பீ மடல் ஏறுதல் மரபாகும். மடல் ஏறுதலைப் பெரும்பாலும் தவிர்க்க எண்ணுவான். முடியாத சூழ்நிலையில் இம்மடலேறுதல் நடக்கும். மடலேறும் தலைவன் எருக்கம், ஆவிரை போன்ற மலர்களை அணிந்திருப்பான். இதனை,

“பெங்ஞேர் ஆவிரைப் புதுமலர் மிடைந்த  
பல்நூல் மாலைப் பணைபடு கலிமா” (குறுந்173:1 - 2)

“அணி அலங்க ஆவிரைப் புவோடு எருக்கின்  
பிணையல் அம் கண்ணி மிடைந்த” (கலி.139:8 - 9)

என்ற அடிகள் வழி அறியலாம்.

### கற்பு வாழ்க்கை - மூல்லை சான்ற கற்பு

ஜவகை நிலங்களில் மூல்லை நிலத்தில் மட்டும்தான் முதலில் கற்புநெரி தோன்றியது எனலாம். மூல்லைப்பு கற்புக்கு அடையாளமாகக் காட்டப்பட்டுள்ளது. மூல்லை நிலத்தில் உள்ள தலைவீ “மூல்லை சான்ற கற்பீனன்” என்று அழைக்கப்படுகின்றாள். மூல்லைப்பூவானது தூய்மையானது, மென்மையானது. இவை ஒன்றைப் பற்றுக்கோடாகக் கொண்டு வளரும் தன்மையுடையது. கொம்பு இருந்தால் மட்டுமே மேல்நோக்கி வளரும் இல்லையெனில் அவை கீழே படர்ந்து சரியாக வளராது. இதைப்போலவே இல்லாத்தில் உள்ள தலைவீயும் தலைவனைப் பற்றாகக் கொண்டு இல்லாற நடத்துவாள். அவன் இல்லையெனில் வாழ்க்கை இல்லை எனலாம். அதுமட்டுமின்றி தன் தலைவன் கூரிச் சென்ற சொல்லுக்காக இல்லத்தில் இருந்து கொண்டு நல்லறம் செய்து அவன் வரவை எண்ணி ஆற்றியிருந்ததால் கற்பு வலியுறுத்தப்படுகின்றது. இதனை,

“தண்நறும் புறவி னதுவே - நறுமலர்  
மூல்லை சான்ற கற்பீன்  
மெல்லியற் குறுமகள் உரைவுண் ஊரே” (அகம்,274:12 - 14)

என்ற அடிகள் வலியுறுத்துகின்றன.

## தலைவன் வரவை உணர்த்துதல்

கற்பு வாழ்க்கையில் பொருட்டோ வீணைவயின் பொருட்டோ தலைவன் பிரிந்து செல்வான். அவ்வாறு பிரிந்து செல்லும் போது தலைவியை ஆற்றுவிக்க தான் குறித்த பருவத்தில் வருவதாகக் கூறிச் செல்வான். அவன் வருவதாகக் கூறிச் சென்ற பருவம் கார், பனி, இளவேனில் பருவங்களாகும். இப்பருவங்களை தலைவி மலர்கள் பூக்கும் நிலையை வைத்து அறிந்து கொள்வாள். மூல்லை, கொன்றை, காயா, குருந்தம் மலர்கள் கார்கால வரவையும் கோங்கம் இளவேனிர் பருவ வரவையும் பகன்றை பனிக்கால வரவையும் தலைவிக்கு உணர்த்தும் என்பதை சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

## தலைவியை ஆற்றுவித்தல்

துருந்தம் பூ கார்காலத்தில் மலரும் தன்மையுடையது. தலைவன் கொன்றை, குருந்து ஈனும் பருவத்தில் வருவதாகக் கூறிச் செல்கின்றான். அவை போது ஈன்றவுடன் கார்காலம் வந்தது என்று தலைவி நினைக்கின்றாள். கொன்றையின் முகையும், குருந்தின் முகையும் பெருந்தன்மையால் மழு பெய்யும் காலத்தில் மலராமல் இருந்தது. இதனைக் கண்ட தோழி தலைவியிடம் இது கார்ப்பருவம் அன்று என்று கூறி ஆற்றுவிக்கின்றாள். இதனை,

“காசின் அன்ன போது அன் கொன்றை

துருந்தோடு அலம்வரும் பெருந்தண் காலையும்

கார் அன்று என்றி ஆயின்” (குறுந். 148:3- 5)

என்ற அடிகள் வழி அறியலாம்.

## பிரிவில் பூச்சுடாமை இருத்தல்

கற்புகாலத்தில் பொருள்வயின் பொருட்டோ அல்லது வீணைவயின் பொருட்டோ தலைவன் பிரிந்து செல்வான். பிரிந்து சென்ற தலைவனை எண்ணி தலைவி கூந்தல் பூனையாமல் பூச்சுடாமல் இருப்பாள். ஏனெனில் தன்னை அழுத்படுத்திக் கொள்வது தலைவனுக்காக மட்டுமே என்ற எண்ணை மேலோங்கி இருப்பதுதான் பிரிவீன் போது பூச்சுடாமல் இருப்பதற்கு காரணம். இதனை,

“போதலீந் கூந்தலும் பூ வீரும்பு காலே” (ஜூஷ். 96)

என்ற அடி உணர்த்துகின்றது. மேலும், மீண்டு வந்த தலைவன் தலைவி கூந்தலில் பூச்சுட்டி மகிழ்வான் என்பதை,

“பனிவார் கண்ணள் பல புலந்து உறையும்

ஆய் தொடி அரிவை கூந்தல்

போது குறவ் அணிய வேய்தந்தோயே” (அகம், 104:15 - 17)

என்ற அடிகள் வழி அறியலாம்.

## கைம்மை பெண்டீர் புச்சுடாமை

கணவனை இழந்த மகளிர் கூந்தலில் பூக்கள் சூடும் பழக்கம் இன்றும் வழக்கில்லை. சங்க காலத்தில் கணவன் இரந்தவுடன் மனைவி உடன்கட்டை ஏறுவாள். அவ்வாறு ஏறவில்லையெனில் கைம்மை நோன்பு இருப்பாள். கைம்மை நோன்பு என்பது கூந்தலை மழித்து, உப்பின்றி சமைத்து உண்டு, பரல்கற்கள் பரப்பிய படுக்கையில் துயின்று தன் காலத்தைக் கழிப்பதாகும். கணவன் இரந்தவுடன் தலை மழிக்கப்படுவதால் (கூந்தல் களைவதால்) புச்சுட முடியாது. இதனை,

“ஓள் நுதல் மகளிர் கைம்மை கூர,  
அவீர் அறல் கடுக்கும் அம் மென்  
குவை இருங் கூந்தல் கொய்தல் கண்டே” (புறம் 25:12 - 14)  
என்ற அடிகள் வழி அறிய முடிகிறது.

### புறவாழ்க்கை

#### நிலத்தை அடையாளப்படுத்துதல்

பண்டைத்தமிழர்கள் வாழ்ந்த நிலப்பகுதியை ஜவகை நிலமாகப் பகுத்துக் கூறுவர். ஒவ்வொரு நிலத்திற்கும் பெயரிட்டுள்ளனர். அப்பெயர்கள் அந்திலத்தில் பூக்கும் பூவின் அடிப்படையில் இருக்கின்றது. அவை குறிஞ்சி, மூல்லை, மருதம், நெய்தல், பாலை என்பதாகும். ஒவ்வொரு நிலத்திலும் பல மலர்கள் பூப்பினும் மலரின் சிறப்பு காரணமாக இப்பெயர் வைத்திருக்கக்கூடும். பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கின்ற குறிஞ்சிப்பு, தலைவன் வரவு மற்றும் மகளிரின் கர்புக்கு அடையாளமான மூல்லைப்பு.

#### மன்னன் குலக்குறியீடு

புறவாழ்க்கையில் போர் மேற்கொள்ளும் போது வீரர்கள் பூச்சுடுவது மரபு. புறத்தினையில் பூவை நிலை என்று ஒன்று உள்ளது. புவை நிலை என்பது மன்னன் போருக்காகச் செல்லும் போது தன் அடையாள மாலையை அணிந்து, தன் வீரர்களுக்கும் பூவை அளிப்பது ஆகும். மூவேந்தர்களுக்கும் தன் குலங்களை அடையாளப்படுத்த பூ ஒன்று உள்ளது. சோழனுக்கு அத்திப்பூ, சேரனுக்கு பனம் பூ, பாண்டியனுக்கு வேப்பம்பு என்பதாகும். அதுமட்டுமின்றி ஜவகை நிலங்களிலும் வீரர்கள் தங்களுக்கென மலர் அணிந்து போருக்குச் செல்வதும் உண்டு. ஆந்தை கவரும் போது வெட்சி வீரர்கள் வெட்சிப்புவை சூடுதல். ஆந்தை மீட்கும் போது கரந்தை வீரர்கள் கரந்தைப்பு சூடுதல் மரபாகும்.

#### புக்களின் மகரந்தத்தை உரமாகப் பயன்படுத்துதல்

காஞ்சி மரம் மருத நிலத்தில் வளரும் தன்மையுடையது. இது கறுகிய தன்மையுடைய மரமாகும். இளவேணிற் காலத்தில் மலர்ந்து உதிரும் தன்மையுடையது. காஞ்சி மரத்தின் பூக்கள் மாலை போல புக்கும். இவை நறுமணம் மிகுந்தவையாகும். இப்பூக்களில் மகரந்தம் அதிகமாக இருக்கும். இம்மகரந்தத்தாதுக்கள் வயல்களுக்கு உரமாகப் பயன்படும். உழவர் இம்மரத்தின் பூக்களை வயலில் உதிப்பார்கள். இதனை,

“பயறு போல் இணர பைந்தாது படையீர்  
உழவர் வாஸ்கிய கழுப்பு மென்சினைக்  
காஞ்சி ஊரன் கொடுமை” (குறுந். 10:2- 4)

என்ற அடிகள் குறிப்பிடுகின்றன.

#### தெய்வங்களுக்குப் பூக்களை உவகையாகக் கூறுதல்

பண்டைக்காலம் தொட்டு இக்காலம் வரை மக்களின் வாழ்க்கையோடு சமயம் ஒன்றினைந்ததாகக் காணப்படுகிறது. ஒவ்வொரு சமயத்தவரும் தங்களுக்கென்று ஒரு தெய்வங்களை வழிபட்டு வருகின்றனர். சங்க காலத்தில் ஜவகை நிலங்களில் வாழ்ந்த மக்கள் தங்களுக்கென்று தெய்வங்களை வணங்கி வந்தனர். குறிஞ்சி - சேயோன், மூல்லை - மாயோன், மருதம் - வேந்தன், நெய்தல் - வருணன், பாலை - கொற்றவை என்று ஒவ்வொரு

நிலத்திலும் தெய்வ வழிபாடு நிகழ்ந்துள்ளது. ஒவ்வொரு தெய்வத்தீர்கும் உருவ வழிபாடு உண்டு. அவ்வகையில் ஒவ்வொரு பூவின் நிறத்தீர்கும் ஒரு தெய்வம் உவமையாகக் கூறப்பட்டுள்ளது. வெண்கடம்பூ பூவிர்கு பலதேவனும், ஞாழலுக்கு சாமனும், செருந்தீக்கு கதிரவனும், மாயவனுக்கு தனிர்களும் உவமையாகக் கூறப்பட்டுள்ளது. இதனை,

“ஒருகுழு ஒருவன் போல்! இணர் சேர்ந்த மராவும்  
பருதிஅம் செல்லன் போல், தனை உழுத்த செருத்தீயும்  
மீன் ஏற்றுக் கொடியோன் போல், மினீறு ஆர்க்கம் காஞ்சியும்  
எனோன் போல், நீறு கிளர்பு கஞலிய ஞாழலும்” (கலி.26:1-4)  
என்ற அடிகள் எடுத்துரைக்கின்றன.

### வழிபாட்டில் மலர்கள்

தெய்வத்தை வழிபடும் போது மலர்களைத் தூவியும் மலர்மாலை சூட்டியும் வழிபடுவது முறையாகும். மூல்லைப்பாட்டில் நெல்லோடு மலர்த்தாவி தெய்வத்தை வணங்கி நிலையையும் குறுந்தொகையில் வெரியாட்டின் போது கடம்ப மரத்தை கடவுளாகக் கொண்டு மாலை அணிவித்து வழிபட்ட நிலையையும் இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது.

### கார்த்திகை விழா

கார்த்திகை மாதத்தில் நடைபெறும் விழா கார்த்திகைத் திருவிழா ஆகும். இவ்விழாவில் தீபம் ஏற்றி வழிபடுவது முறையாகும். இலவம் பூக்கள் மலர்ந்து இருப்பது நெருப்புக்கு ஒப்பாகக் கூறுவர். இம்மற்க மலரும்பொழுது இலைகளை முழுவதுமாக உதிர்த்துவிடும். பூக்களும் மொட்டுக்களும் மட்டுமே சினைகளில் (கிளைகளில்) காணப்படும். பூக்களின் நீறும் மலை மீது சுடர் வீட்டெரியும் தீப்போல் தோன்றும். இதனை,

“எரிப் பூ இலவத்து ஊழ் கழி பல் மலர்” (ஐங்.368:1)

“எரிசூ உறழ இலவம் மலர்” (கலி.33:10)

என்ற அடிகள் புலப்படுத்துகின்றன. அதுமட்டுமின்றி கார்த்திகை விளக்கிர்கு இலவம் புக்களை உவமையாக அகநாறாறு கூறுகின்றது.

### அகப்புற வாழ்க்கை

#### பூச்சுக்கும் உரிமை

மகளிர் தங்களுடைய கூந்தலில் காட்டுமல்லி, வெண்கடம்ப மலர், மூல்லை மலர், நரந்தம், பாதிரி, செங்கழுநிர் போன்ற மலர்களைச் சூடினார். நன்கு ஒப்பனை செய்யப்பட்ட கூந்தலில் மலர் சூடிவது மரபாகும். “கஸ்தாரிக் குழம்பு, நறுமணசாந்திட்டுக் கூந்தலை ஒப்பனை செய்து முடித்த சீன்பு மலரணிதல் முக்கிய வழுக்கம்” என்று இந்திரா சோமசுந்தரம் குறிப்பிடுகிறார். (இலக்கியக் கட்டுரைகள், இந்திரா சோமசுந்தரம், ப.19)

பூச்சுடுதல் என்பது அகவாழ்க்கையில் களவு காலத்திலும் கர்பு காலத்திலும் நடைபெற்றது. திருமணமகாத பெண்கள் கூந்தலில் மலரணியும் பழக்கம் வழக்கில்லை. ஆனாலும் களவுகாலத்தில் தலைவன் தலைவிக்கு யாருக்கும் தெரியாதவாறு பூச்சுட்டி மகிழ்வான். இதனால் அவளுக்கு கூந்தலில் மலர் மனம் வீசும் என்பதை,

“நாந்தம் நாறும் கவை இருங்கூந்தல்” (அறுந். 53:3)

“நாந்தம் நாறு இருங்கூந்தல்” (கலி, 54:5)

என்ற அடிகள் வாயிலாக அறிய முடிகிறது.

திருமணத்தின் போது தலைவிக்கு ஊர்மக்கள் அனைவரின் முன்பும் தலைவன் பூச்சுடுவான். அதன்பீன் தலைவி பூச்சுடும் உரிமையைப் ஊரிய பெறுகின்றாள். இதனை, “நன்மனை வதுவை அயரவீவள்

‘இன்னருங் கூந்தல் மலரணிந் தோயே’ (ஐங், 294:4- 5)

என்ற அடிகள் உணர்த்துகின்றன. இன்றைய காலத்தில் திருமணம் செய்துவிக்கும்போது தலைவி தலைவனுக்கு உரியவள் என்று புவைக்கும் பழக்கம் நடைமுறையில் இருக்கின்றது. இது திருமணத்திற்கு முன் நடக்கும் சடங்காகும்.

தலைவன் தலைவிக்கு பூச்சுடுவது மட்டுமின்றி பெண்களும் தங்களாகவே மலர் சூட்டிக் கொள்வார். தங்களின் கூந்தலில் மலரணிவது மங்கலமாகக் கருதினர். சில மலர்களை மங்கலம் கருதி கூந்தலில் சூடியிருந்ததை,

“கூந்தல் மகளிர் கோதை புனையர்

பல்லிருங் கூந்தல் சில்மலர் பெய்மார்” (நெடுநல், 53 - 54)

என்ற அடிகள் எடுத்துரைக்கின்றன.

### மாலை அணிதல்

கூந்தலில் மட்டுமின்றி பூக்களை மாலையாகத் தொடுத்து அவற்றை கழுத்தில் அணியும் பழக்கம் உள்ளது. ஆண், பெண் இருவரும் மாலை அணிவதற்கு உரியவர்கள். தும்பை மலர் போருக்காகச் செல்லும் போது தும்பை வீரர்கள் அணிந்து செல்வது வழக்கம். ஜஸ்குறுநாறு இளமகள் ஒருத்தி தும்பை மாலை அணிந்திருந்தாள் என்பதைக் குறிப்பிடுகின்றது.

### நிறைவாக

களவு, கற்புக் காலங்களில் தங்களின் இன்ப, துண்ப நிலையை வெளிப்படுத்தக்கூடிய ஒரு குறியிடாக மலர் இருந்துள்ளதையும் பூச்சுட்டும் உரிமை தலைவனுக்கு மட்டுமே உள்ளது என்றும் அரிய முடிகிறது. புறவாழ்க்கையில் ஆண்கள் வீரத்தின் பொருட்டும் தன் அடையாளத்தன்மைக்காகவும் பூச்சுடியமையையும் காண முடிகிறது.

### பார்வை நூல்கள்

1. சாமிநாதையர் டாக்டர் உ.வே. குறுந்தொகை மூலமும் உரையும், டாக்டர் உ.வே.சாமி நாதையர் நூல் நிலையம், சென்னை - 600 090. எட்டாற் பதிப்பு - 2020.
2. சுப்பிரமணியன் முனைவர் ச.வே. தொல்காப்பியம் தெளிவுரை, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 600108. ஆராம் பதிப்பு நவம்பர், 2003.
3. மாணிக்கம், வ.சுப. தமிழ்க்காலம், மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம் - 608 001. முதற்பதிப்பு: மே, 2002.
4. வேங்கடராமன் வித்துவான் டாக்டர் வெஷ். (பதி) நற்றினை மூலமும் உரையும், உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 600 090. எட்டாற் பதிப்பு - 2020.

### References

1. V.Suba. Manikkam, 2005, Tamil Kadhal, Meiappan Pathippagam, Chidhambaram
2. N.Subramaniyan, 2010, Sanga kala Vazviyal, New Century Book house, Chennai
3. P.Venkateswari, 2018 Palantamilar Panpattu Marabukal, Parithi Pathipagam, Joar Pet.